

கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் - 2017

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதி செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2017 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1981 இன் 75 ஆம் இலக்க இலங்கை கரும்பு ஆராய்ச்சி அதிகாரச்சட்டத்தின் 19(3) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் ஆண்டறிக்கையுடன் பிரசுரிக்கப்பட வேண்டும் என நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவகத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிவு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் தரப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தை தவிர்த்து கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம்

இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் - 01

நியமத்தின் 48 ஆம் பந்தியின் பிரகாரம் சொத்துக்களும் பொறுப்புக்களும் மற்றும் வருமானங்களும் செலவுகளும் ஒன்றுக்கொன்று எதிரீடு செய்யலாகாது என்ற போதிலும் மீளாய்வாண்டின் இறுதியில் 11 சொத்துக் கணக்குகள் மற்றும் பொறுப்பு கணக்குகளில் காணப்பட்ட ரூபா 26,634 மற்றும் ரூபா 3,856,184 ஆகிய மறை மீதிகள் எதிரீடு செய்யப்பட்டு மீளாய்வாண்டின் இறுதியில் பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய மீதிகளாக முறையே ரூபா 44,387,389 மற்றும் ரூபா 20,686,978 தொகைகள் நிதி நிலைமைக் கூற்றில் காட்டப்பட்டிருந்தன.

2.2.2 கணக்கீட்டுக் கொள்கைகள்

நிறுவனத்தின் கணக்கீட்டுக் கொள்கைகளின் பிரகாரம் திறைசேரி உண்டியல்கள் தேறக்கூடிய பெறுமதியில் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் வங்கியினால் அனுப்பி வைக்கப்பட்ட மீதி உறுதிப்படுத்தலின் பிரகாரம் திறைசேரி உண்டியல்களின் தேறக்கூடிய பெறுமதி ரூபா 92,024,500 ஆக இருந்தும் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் அது ரூபா 89,122,043 ஆகக் காட்டப்பட்டிருந்தது.

2.2.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மீளாய்வாண்டின் மே மாதத்திலிருந்து திசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 15,205,107 பெறுமதியான லயிசிமீட்டர் முறைமை டேடா லொகர், வாயு சீராக்கி இயந்திரம், கணனி ஆகிய சொத்துக்கள் நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தும் உரிய சொத்துக்கள் கணக்குகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) மீளாய்வாண்டில் கணக்காய்வில் கணிக்பீடு செய்யப்பட்டதன் பிரகாரம் திறைசேரி உண்டியல்கள் மீதான வட்டி வருமானம் ரூபா 10,305,506 ஆக இருந்தும் நிதிக் கூற்றுக்களில் ரூபா 9,297,943 ஆகக் காட்டப்பட்டிருந்ததன் காரணமாக திறைசேரி உண்டியல்கள் மீதான வட்டி வரும் ரூபா 1,007,563 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.
- (இ) கணக்கீட்டுத் தவறின் காரணமாக 2012 ஆம் ஆண்டிலிருந்து ரூபா 250,000 பணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையாகக் கணக்குகளில் காட்டப்பட்டிருந்தும் அதற்குரிய சரியான கணக்குகளை இனங்கண்டு சரிசெய்வதற்கு இனங்காணப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) மீளாய்வாண்டில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுக்கும் போது பாதுகாப்பு வைப்பாகச் செலுத்தப்பட்ட ரூபா 90,000 பணம் ஒரு செலவாகக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (உ) நிறுவனத்திற்குச் சொந்தமான 03 ஏக்கர் 35 பேச்சஸ் காணியின் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு கணக்குகளுக்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.

2.3 பெறவேண்டிய கணக்குகள்

செவனகல சீனிக் கைத்தொழில் நிறுவனத்திடமிருந்து கரும்புத் தண்டுகளுக்காகப் பெற வேண்டிய ரூபா 1,063,131 தொகையும் 2014 ஆம் ஆண்டின் போது இலங்கை சீனிக் கம்பனிக்கு வழங்கப்பட்ட கரும்பு பாணிக்காகப் பெற வேண்டிய ரூபா 86,780 தொகையும் கந்தளை சீனிக் கம்பனியிடமிருந்து பெற வேண்டிய ரூபா 1,000,000 தொகையும் 05 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் கடந்திருந்தும் மீளாய்வாண்டின் இறுதி வரை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகள் ரூபா 79,402,411 பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 88,198,790 ஆக இருந்தனால் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகளில் ரூபா 167,601,201 வீழ்ச்சியாகும். அரசாங்க மானியம் ரூபா 80,170,000 ஆல் குறைவடைதல் வெளிநாட்டு பயணச் செலவுகள் ரூபா 6,834,091 ஆல் அதிகரித்தல் உடன்படிக்கை செய்யப்பட்ட சேவைகள் ரூபா 23,996,310 ஆல் அதிகரித்தல் மேற்கூறிய வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக இருந்தது.

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய நான்கு ஆண்டுகளின் நிதி விளைவுகளைப் பகுப்பாய்வு செய்த போது 2013 ஆம் ஆண்டில் ரூபா 28,730,918 பற்றாக்குறையாகக் காணப்பட்டது. எனினும், 2014 ஆம் ஆண்டிற்கான ரூபா 6,780,836 தொகையான மிகை படிப்படியாக முன்னேற்றமடைந்திருந்தும் மீளாய்வாண்டின் போது ரூபா 79,402,411 பற்றாக்குறையாக மாற்றமடைந்திருந்தது. ஊழியர் ஊதியம் நடைமுறையற்ற சொத்துக்களுக்கான பெறுமானத்தேய்வு என்பவற்றை மீண்டும் செம்மையாக்கியதன் பின்னர் 2013 ஆம் ஆண்டின் போது ரூபா 96,000,245 தொகையான பங்களிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து 2016 ஆம் ஆண்டின் போது ரூபா 312,417,371 ஆக இருந்தும் 2017 ஆம் ஆண்டின் போது ரூபா 155,645,764 வரை வீழ்ச்சியடைந்திருந்தது.

3.2 நிறுவனத்திற்கு எதிராக அல்லது நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சட்ட சம்பவங்கள்

நிறுவனத்தில் சேவையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு நபரினால் நிறுவனத்திற்கு எதிராக தொழில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

4.1.1 செயல் நடவடிக்கையும் மீளாய்வும்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) பொருத்தமான கரும்பு இனத்தை அறிமுகப்படுத்துதல், நோய்களைக் கட்டுப்படுத்துதல், கரும்பு பயிர்ச் செய்கையை முறைமைப்படுத்துதல், சீனி பிரித்தெடுக்கும் சதவீதம் என்பவற்றை அதிகரிப்பதற்குத் தேவையான முறைமையை விவசாயிகளுக்கு மத்தியில் பிரசித்தப்படுத்துதல் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதான குறிக்கோளாக இருந்த போதிலும் அக்குறிக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றாமையின் காரணமாக நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டு தற்பொழுது 37 ஆண்டுகள் அளவில் கடந்திருந்தும் நிறுவனத்தினால் உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு குறைவடைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டிலிருந்து மொத்த சீனித் தேவைப்பாட்டில் உள்நாட்டு சீனி உற்பத்தி 9 சதவீதமாகக் காணப்பட்டதுடன் அது மீளாய்வாண்டின் போதும் அவ்வாறே காணப்பட்டது.
- (ஆ) கரும்பு விளைச்சலை அறுவடை செய்யும் போது காணப்பட்ட வேலையாட்களை வழங்குதலின் பற்றாக்குறைக்குப் பரிகாரமாக நிறுவனத்தினால் புதிய தொழில்நுட்பங்களின் பிரகாரம் உற்பத்தி இயந்திரங்களை அறிமுகப்படுத்துதலும் அவற்றைப் பயன்படுத்துதலும் தொடர்பாக விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தி தரமான கரும்பு விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) 1986 இலிருந்து 2017 ஆம் ஆண்டு வரையான காலத்தில் 40 கரும்பு இனங்கள் 15,743 ஹெக்டெயர் காணியில் ஆராய்ச்சிக்காக விஸ்தரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 23 கரும்பு இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவற்றில் 16 கரும்பு இனங்கள் 304 ஹெக்டெயர் அளவிலான காணியிலேயே பயிரிடப்பட்டிருந்தன.
- (ஈ) 2012 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட SL 96128 எனும் பெயருடைய கரும்பு இனமே தற்பொழுது வரை பயிரிடப்பட்டுள்ள காணி பரப்பளவில் 58 சதவீதம் அளவில் வியாபித்திருந்ததுடன் அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கரும்பு இனத்திற்காக விவசாயிகளிடம் காணப்பட்ட நடத்தை, நோய்கள், கிருமித் தாக்கம் என்பவற்றிற்குத் தாக்கு பிடிக்கும் ஆற்றல் குறைவடைந்ததன் காரணமாக அவை வியாபித்தல் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.

(உ) நோய்கள் மற்றும் தடைகள் சம்பந்தமாக தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பயிற்சி செயலம்வுகள் நடாத்தப்பட்டிருந்தும் கரும்பு பயிர்ச் செய்கையில் காணப்பட்ட இலை வெள்ளையாகுதல் மற்றும் கறுப்பு பழுப்பு நிறமாகுதல் நோயை கட்டுப்படுத்துவதற்கு முடியாதிருந்தது.

4.2 முகாமைத்துவ செயற்பாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 1981 இன் 75 ஆம் இலக்க கரும்பு ஆராய்ச்சி அதிகாரச் சட்டத்தின் 18 ஆம் பிரிவின் பிரகாரம் உள்நாட்டில் சீனி உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட சீனி அளவின் அடிப்படையில் ஒரு கிலோ கிராமிற்கு 10 சதவீதம் செஸ் வரி நிறுவனத்தினால் அறவிடப்படுவதுடன் இந்த செஸ் வரியை மீளாய்வாண்டில் செவனகல மற்றும் கல்லோயா தொழிற்சாலைகளிடமிருந்து அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக ரூபா 2,794,864 அறவிடப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) சேவையிலிருந்து விலகுதல் மற்றும் மரனமடைதலின் காரணமாக 2016 ஆம் ஆண்டிலிருந்து 05 உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிட வேண்டியிருந்த ரூபா 264,988 இடர் கடனை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) திறைசேரியின் அங்கீகாரமின்றி 1984 ஆம் ஆண்டிலிருந்து நிறுவனத்தின் ஊழியர்களுக்காக மருத்துவ உதவித் திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் போது மருத்துவ விலைப்பட்டியல்களை மீளளிப்புச் செய்வதற்காக ரூபா 7,755,875 செலவு செய்யப்பட்டிருந்தது.

4.3 ஆளணி நிர்வாகம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) நிறுவனத்தின் அங்கீகரித்த பதவியணியினர் 193 ஆகவும் உள்ளபடியான பதவியணியினர் 177 ஆகவும் இருந்ததனால் 11 பதவிகளுக்கான வெற்றிடங்கள் 16 ஆகக் காணப்பட்டது.
- (ஆ) பிரதான ஆராய்ச்சி உத்தியோகத்தர், பிரதான தொழில்நுட்ப பரிமாற்று உத்தியோகத்தர், சிரேஷ்ட தொழில்நுட்ப பரிமாற்று உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகிய பதவி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக நிறுவனத்தின் அடிப்படைக் குறிக்கோளை நிறைவேற்றுவது தடையாக இருந்தது.

5. நிலைபேறான அபிவிருத்தி

5.1 நிலைபேறான அபிவிருத்தி குறிக்கோள்களை அடைந்து கொள்ளல்

நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகளின் 2030 ஆம் ஆண்டு “நிகழ்ச்சி நிரலின்” பிரகாரம் ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்தினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்ததுடன் மீளாய்வாண்டு தொடர்பாக கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தினால் தமது நோக்கெல்லையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள செயற்பாடுகள் சம்பந்தமாக எவ்வாறு அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை.

இது சம்பந்தமாக பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

- (அ) 2030 ஆம் ஆண்டு “நிகழ்ச்சி நிரல்” தொடர்பாக தெளிவுபடுத்தப்படாததன் காரணமாக அச்செயற்பாட்டுடன் தொடர்புபட்ட நிலைபேறான அபிவிருத்தி குறிக்கோள்களுக்கான இலக்குகளும் இந்த இலக்குகளை அடைந்து கொள்ள வேண்டிய மையப் புள்ளிகளையும் இலக்குகளின் அடிப்படையில் அடைந்து கொள்ளலினை அளவீடு செய்வதற்கான குறிகாட்டிகளையும் இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) நிலைபேறான இலக்குகளை அடைந்து கொள்வதற்காக நிறுவனத்தினால் இனங்காணப்பட்ட செயற்பாடுகளை வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்படுவதற்கும் அச்செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான நிதி ஏற்பாடுகள் வருடாந்த பாதீட்டில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) ஏதாவது நடவடிக்கையின் சரியான செயலாற்றலை அளவீடு செய்வதற்காக சரியான புள்ளிவிபர அடிப்படை காணப்படுதல் அத்தியாவசியமனதாக இருந்த போதிலும் நிறுவனத்தினால் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதனை அளவீடு செய்வதற்காக சரியான புள்ளிவிபர அடிப்படையினை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

6. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

6.1 ஆண்டறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

நிறுவனத்தினால் 2016 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

7. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான குறைபாடுகள் அவ்வப்போது நிறுவனத்தின் தலைவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டு அம்சங்கள் தொடர்பாக விசேட அவதானம் தேவைப்படுகின்றது.

முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்கள்	அவதானிப்புக்கள்
(அ) ஆளணி நிர்வாகம்	நிறுவனத்தின் நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான தாபன நடமுறைக் கோவை அங்கீகரிக்கப்படாமை.
(ஆ) வருமானங்களைச் சேகரித்தல்	சரியான தகவல்களைப் பெற்று செஸ்வரி வருமானத்தை கணிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமை.
(இ) பெற வேண்டிய மீதி	நீண்ட காலமாக அறவிடாது காணப்பட்ட பெற வேண்டிய மீதிகளை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமை.